

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இறக்காமம் பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இறக்காமம் பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப்

பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்:

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை 1.2(அ)(v),(vi),(vii) சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டில் மின்குமிழ் இருப்புப் பதிவேட்டில் காட்டப்பட்ட மீதி 224 மின்குமிழ்களுக்கு பெறுமதி மதிப்பிடப்பட்டு நிதிக்கூற்றுக்களில் வெளிக்காட்டப்பட்டிருக்கவில்லை.	இனிவரும் காலங்களில் பெறப்பட வேண்டிய வருமானமாக காட்டப்படும்.	தோகை பெறுமதியை தவறின்றி சீராக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் அறவிட வேண்டிய முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபா 415,500 நிதிக்கூற்றுக்களில் வெளிக்காட்டப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டிற்கான இறுதிக் கணக்கறிக்கையின் போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு காட்டப்படும்.	வருமானங்கள் தவறின்றி நிதிக்கூற்றில் பதிய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	சிபார்சு
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச	சபையினால் பேணப்படும் வீதிகளினதும்	இனிவரும் காலங்களில் மேலதிக	சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை

சபைகள் சட்டத்தின்
24 ஆம் பிரிவின்
1(அ) மற்றும் (ஆ)
உப பிரிவுகள்

பாதைகளினதும்
வரைபடங்கள் தயாரித்தல்
மற்றும் அவற்றின்
அறிவித்தல்களை
வெளியிடுதல் தொடர்பாக
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

எடுத்தல் வேண்டும்.

1988 ஆம்
ஆண்டின் பிரதேச
சபைகள் நிதி,
நிருவாக விதிகள்

(i) இலக்கம்
விதி

81

ஒவ்வொரு காலாண்டின்
இறுதியிலும் காணிக்
கொடுக்கல் வாங்கல்
சம்பந்தமான முத்திரைத்
தீர்வைகளை மீளளிப்புச்
செய்யக் கோரும்
விண்ணப்பங்கள் பதிவாளர்
நாயகத்திற்கு
அனுப்புவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இனிவரும்
காலங்களில்
விண்ணப்பித்து கோரிப்
பெறுவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படும்.

நிதி, நிருவாக
விதிகளின் பிரகாரம்,
விண்ணப்பங்கள்
பதிவாளர்
நாயகத்திற்கு
அனுப்புவதற்கு
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ii) இலக்கம்
விதி

218

சபையின் அனைத்து
காணி மற்றும்
கட்டிடங்களை ஒவ்வொரு
வருடமும் ஒரு
முறையேனும் பரீட்சிக்க
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இனிவரும்
காலங்களில்
ஒவ்வொரு வருடமும்
பரீட்சிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.

நிதி, நிருவாக
விதிகளின் பிரகாரம்,
காணி மற்றும்
கட்டிடங்களை
ஒவ்வொரு
வருடமும் ஒரு
முறையேனும்
பரீட்சிக்க
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

இலங்கை சனநாயக
சோஷலிசக்
குடியரசின்
நிதிப்பிரமாணம்

(i) 571(1),(2),(3)

இரண்டு ஆண்டுகளிற்கு
மேற்பட்ட ரூபா 628,036
காலங்கடந்த வைப்புக்கள்
தொடர்பில் சபை உரிய
நபர்களிற்கு திருப்பிக்
கொடுக்கவோ அல்லது
வருமானக் கணக்கிற்கு
மாற்றுவதற்கோ சபையினால்
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அறிவுறுத்தல்
வழங்கப்பட்டிருந்தும்,
இதுவரைக்கும்
பெற்றுக்
கொளாதவர்களின்
பணத்தினை
வருமானத்திற்கு
எடுப்பதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

நிதிப்பிரமாணத்தின்
பிரகாரம்,
காலங்கடந்த
வைப்புக்கள் உரிய
நபர்களிற்கு
திருப்பிக்
கொடுக்கவோ
அல்லது வருமானக்
கணக்கிற்கு
மாற்றுவதற்கோ
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ii) 880

பிணை செலுத்த வேண்டிய அறிவுறுத்தல் நிதி மற்றும் வழங்கப்பட்டு உரிய பிரகாரம், உரிய களஞ்சியத்துடன் வடிவத்தைக் கொண்டு உத்தியோகத்தார்களிடமிருந்து பிணைப் பணத்தினை அறவீடு செய்வதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 6,449,901 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 826,053 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	2,210,000	1,126,980	1,126,980	-	2,170,000	576,441	576,441	-
(ii) வாடகை	1,705,000	1,199,352	1,074,635	124,717	2,805,000	863,350	863,350	1,094,473
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	1,310,000	1,236,110	1,236,110	-	1,260,000	1,106,810	1,106,810	-
(iv) ஏனைய வருமானம்	5,530,000	5,053,275	4,637,775	415,500	4,530,000	3,016,175	3,016,175	-
கூட்டுத் தொகை	10,755,000	8,615,717	8,075,500	540,217	10,765,000	5,562,776	5,562,776	1,094,473

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் இறுதி வரை கேள்வி மீதான குத்தகை வழங்கலிலிருந்து பெறவேண்டிய ரூபா 1,029,223 ஆக இருந்தது. இத் தொகை 15

சபையின் கருத்துரை

சம்மாந்துறை பிரதேச சபையினால் ஆரம்பத்தில் காட்டப்பட்ட இம்மீதி

சிபாரிசு

நிலுவைகளுக்கான உரிய ஆவணங்களை

வருடங்களுக்கு மேற்பட்ட நிலுவையாக இருந்தது. இதனை அறவிட அல்லது பதிவளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொடர்பாக விபரங்கள் பெற்று கிடைக்கப் பெறாமையினால் இத் தொகையினை விட்டு அனுமதியினை பெற்று அல்லது பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

(அ)	கணக்காய்வு அவதானிப்புகள் சபையின் அதிகாரப் பிரதேசத்தில் அறுக்கப்படும் மாடு ஒன்றுக்கான அறுவைக் கட்டணம் ரூபா 100 அறவீடு செய்யப்படுகின்ற போதிலும், கட்டணம் தொடர்பில் சபையினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், விலங்குறுமனையினை சுத்தம் செய்வதற்கான செலவுகள், கழிவகற்றும் வாகன எரிபொருள் செலவுகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகருக்கான விடுமுறைக் கொடுப்பனவுகள் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய வகையில் பொருத்தமான தொகையினை தீர்மானித்து அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சபையின் கருத்துரைகள் எதிர்வரும் ஆண்டில் அறுவைக் கட்டணத்தினை கூட்டி அறவீடு செய்வதற்கு உத்தேசித்துள்ளோம்.	சிபாரிசுகள் சபை விலங்குறுமனை கட்டணத்தினை தீர்மானிக்கும் போது விலங்குறுமனைக்காக ஏற்படும் செலவினங்களை அனைத்தையும் ஈடுசெய்யக் கூடிய வகையில் பொருத்தமான தொகையினை தீர்மானிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	2016 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரைக்கும் கையிருப்பு காசாக ரூபா 5,493,944 மற்றும் 2023 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரைக்கும் ரூபா 8,627,898 காணப்பட்டிருந்தும், மீண்டுவரும் செலவுகளை மேற்கொள்வதற்கு தேவையான தொகை தவிரந்த மிகுதி கையிருப்பு காசு மீதியினை சபைக்கு வருமானம் ஈட்டும் மூலங்களில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இனிவரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	வருமானம் பெற்றுக்கொள்ளக் கூடிய மூலங்களில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
சபைக்குச் சொந்தமான 22 வாகனங்கள் மற்றும் இழுவைப் பெட்டிகளின் பெறுமதிகள் மீள்மதிப்பிடப்பட்டு அதன் உண்மைப்பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	இனிவரும் வருடங்களிற்கு மீள்மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

3.3 வாகனங்களின் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
(அ) சபையினால் பயன்படுத்தப்பட்டுவரும் 03 வாகனங்களின் உரிமையினை சபையின் பெயரில் மாற்றிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சம்மாந்துறை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட 02 வாகனங்களுக் கான ஆவணங்கள் வழங்கப்படாமை யினால் மாற்ற முடியாதுள்ளது. 01 வாகனத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	வாகனங்களின் உரிமையினை சபையின் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபையினால் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் 10 வாகனங்களின் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்புறுதி செய்யப்படாமல் கணக்காய்வுத் திகதி வரை காணப்பட்டன.	06 வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம், காப்புறுதி என்பன பெற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. ஏனையவற்றிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	பெறப்படாத வாகனங்களுக்கு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டிய 20 தொழில் நிறுவனங்கள் காணப்பட்டிருந்தும் அதில் 15 நிறுவனங்களின் காலாவதியான அனுமதிப்பத்திரங்களினை புதுப்பிப்பதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	10 நிறுவனங்கள் புதுப்பித்துள்ள அதே வேளை 08 நிறுவனங்களுக்கு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	உரிய சட்டங்களின் பிரகாரம் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
சபையினால் வருடாந்தம் 900 மெற்றிக்தொன் உக்கக்கூடிய கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதிலும் அக்கழிவுகளைப் பயன்படுத்தி சேதனைப் பசளை உற்பத்தியினை மேற்கொண்டு கரும்பு உற்பத்தி மற்றும் நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் சபையின் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.	கழிவுகளை முகாமைத்துவம் செய்து உக்கக்கூடிய கழிவுகளை சேதனப்பசளை உற்பத்திக்கு அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.